

SENIOR TAMILS' CENTRE OF ONTARIO (STC) ஒன்ராரியோ முதுதமிழர் மன்றம்

Registered Non- Profit Corporation # 923023 3852 Finch Ave. E, Unit 210, Scarborough ON M1T 3T9 Tel: 416-496-2897 Email: - admin@seniortamilscentre.org Website: www.seniortamilscentre.org

Face book: https://www.facebook.com/SeniorTamilsCentreofOntario

MEMBERSHIP FORM/ அங்கத்தினர் விண்ணப்ப படிவம்

| Name: | | | | | |
|------------------------------------------------------------------------------------------------------------------|--------------|----------|-----------------------------------|-----------------------------------------------------------------------------|--|
| First Name/ முதல் பெயர் | | Last Nan | ne/குடும்၊ | ப பெயர் | |
| Date of Birth/பிறந்த திகதி: | | | | | |
| Date/திகதி: | Month/மாதம்: | | | Year/வருடம் | |
| Address/வீட்டு முகவரி: Street name/number/ தெருப்பெயர்/இலக்கம் | | | | | |
| Apt/Unit # City/நகரம் | | | Postal Code/தபால் தொடர்பு இலக்கம் | | |
| வீட்டு இலக்கம் | | Cell Ph | Cell Phone # கைத்தொலைபேசி இலக்கம் | | |
| Home Telephone # வீட்டு தொலைபேசி இலக்கம் Cell Phone # கைத்தொலைபேசி இலக்கம் | | | | лучкупкилоо ч ент ₍₂₀ 00000000000000000000000000000000000 | |
| Email/ மின்னஞ்சல் | | | | | |
| Emergency Contact | | | | | |
| Emergency Contact Name and Phone #- அவசர தொடர்பு பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் | | | | | |
| Interests/Hobbies/பொழுதுபோக்குகள் | | | | | |
| Would you like to Volunteer with STC/ மன்றத்தில் தன்னார்வ தொண்டராக இணைந்து செயலாற்ற விரும்புகிறீர்களா Yes/ஆம் | | | | | |

| ANNUAL MEMBERSHIP FEE/அங்கத்துவ கட்டணம் | Cheque for \$ |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| Single/ஒருவருக்கு: \$ 95.00 (Enrollment fee \$60 + Membership fee \$35) | enclosed. காசோலை |
| முற்பதிவு கட்டணம் (\$60 + அங்கத்துவ கட்டணம் \$35) Total \$95 | இணைக்கப்பட்டுள்ளது |
| | Cash for \$ enclosed. பணம் இணைக்கப்பட்டுள்ளது |
| * Optional | Membership fees could be |
| 'Sanganatham' Quarterly Newsletter by post: \$10 (for one year) | paid as cheque, cash, or E- |
| சங்கநாதம் காலாண்டு செய்தியறிக்கை தபாலில் பெற விரும்பின் | transfer to the following email address |
| | seniortamils@gmail.com |
| | |
| Name & membership # of Member Recommending/ விண்ணப்பதாரரை சிபாரிசு செய் அங்கத்துவ இலக்கமும் | யும் அங்கத்தவரின் பெயரும் |
| | |
| I hereby agree to be a STC member and I agree I may be photographed at STC events facebook/website/newsletters. I also agree to abide by the rules and regulations of ST Ontario absolves itself from all claims, for damage arising from any accidents or injury participation during any programs or trips organized by STC | TC. The Senior Tamils' Centre of |
| facebook/website/newsletters. I also agree to abide by the rules and regulations of ST | TC. The Senior Tamils' Centre of |
| facebook/website/newsletters. I also agree to abide by the rules and regulations of ST Ontario absolves itself from all claims, for damage arising from any accidents or injury | TC. The Senior Tamils' Centre of y, which caused by or from ub committee member(s) for the |
| facebook/website/newsletters. I also agree to abide by the rules and regulations of STO Ontario absolves itself from all claims, for damage arising from any accidents or injury participation during any programs or trips organized by STC. I further give my consent to STC to provide my telephone number to its designated St. | TC. The Senior Tamils' Centre of y, which caused by or from ub committee member(s) for the ner purpose. |
| facebook/website/newsletters. I also agree to abide by the rules and regulations of ST Ontario absolves itself from all claims, for damage arising from any accidents or injury participation during any programs or trips organized by STC. I further give my consent to STC to provide my telephone number to its designated SU purpose contacting me in connection with STC matters and specifically not for any oth நான் ஒன்ராரியோ முதுதமிழர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதற்கு இதன்மூலம் ஒப்பி நிகழ்வுகளில் நான் புகைப்படம் எடுக்கப்படலாம், மன்ற முகநூல்/ இணையதளம்/ செய்திம | rC. The Senior Tamils' Centre of r, which caused by or from ub committee member(s) for the ner purpose. புக்கொள்கிறேன், மேலும் மன்ற நடல்களில் புகைப்படங்கள் |
| facebook/website/newsletters. I also agree to abide by the rules and regulations of STO Ontario absolves itself from all claims, for damage arising from any accidents or injury participation during any programs or trips organized by STC. I further give my consent to STC to provide my telephone number to its designated SU purpose contacting me in connection with STC matters and specifically not for any oth நான் ஒன்ராரியோ முதுதமிழர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதற்கு இதன்மூலம் ஒப்ப | rC. The Senior Tamils' Centre of r, which caused by or from ub committee member(s) for the ner purpose. புக்கொள்கிறேன், மேலும் மன்ற நடல்களில் புகைப்படங்கள் |
| facebook/website/newsletters. I also agree to abide by the rules and regulations of ST Ontario absolves itself from all claims, for damage arising from any accidents or injury participation during any programs or trips organized by STC. I further give my consent to STC to provide my telephone number to its designated SU purpose contacting me in connection with STC matters and specifically not for any oth நான் ஒன்ராரியோ முதுதமிழர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதற்கு இதன்மூலம் ஒப்பி நிகழ்வுகளில் நான் புகைப்படம் எடுக்கப்படலாம், மன்ற முகநூல்/ இணையதளம்/ செய்திய இடம்பெறுவதட்கும் ஒப்புக்கொள்கிறேன். மன்ற விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு ஒப்புக்கொள்கிறேன். | rC. The Senior Tamils' Centre of y, which caused by or from ub committee member(s) for the ner purpose. புக்கொள்கிறேன், மேலும் மன்ற நடல்களில் புகைப்படங்கள் நான் கட்டுப்படவும் |
| facebook/website/newsletters. I also agree to abide by the rules and regulations of STO Ontario absolves itself from all claims, for damage arising from any accidents or injury participation during any programs or trips organized by STC. I further give my consent to STC to provide my telephone number to its designated SU purpose contacting me in connection with STC matters and specifically not for any oth நான் ஒன்ராரியோ முதுதமிழர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதற்கு இதன்மூலம் ஒப்பி நிகழ்வுகளில் நான் புகைப்படம் எடுக்கப்படலாம், மன்ற முகநூல்/ இணையதளம்/ செய்திய இடம்பெறுவதட்கும் ஒப்புக்கொள்கிறேன். மன்ற விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு | rC. The Senior Tamils' Centre of v, which caused by or from ub committee member(s) for the ner purpose. புக்கொள்கிறேன், மேலும் மன்ற நடல்களில் புகைப்படங்கள் நான் கட்டுப்படவும் |
| facebook/website/newsletters. I also agree to abide by the rules and regulations of STO Ontario absolves itself from all claims, for damage arising from any accidents or injury participation during any programs or trips organized by STC. I further give my consent to STC to provide my telephone number to its designated SU purpose contacting me in connection with STC matters and specifically not for any oth நான் ஒன்ராரியோ முதுதமிழர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதற்கு இதன்மூலம் ஒப்ப நிகழ்வுகளில் நான் புகைப்படம் எடுக்கப்படலாம், மன்ற முகநூல்/ இணையதளம்/ செய்திய இடம்பெறுவதட்கும் ஒப்புக்கொள்கிறேன். மன்ற விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஒப்புக்கொள்கிறேன். | rC. The Senior Tamils' Centre of a, which caused by or from ab committee member(s) for the ner purpose. புக்கொள்கிறேன், மேலும் மன்ற நடல்களில் புகைப்படங்கள் நான் கட்டுப்படவும் |
| facebook/website/newsletters. I also agree to abide by the rules and regulations of STO Ontario absolves itself from all claims, for damage arising from any accidents or injury participation during any programs or trips organized by STC. I further give my consent to STC to provide my telephone number to its designated Sto purpose contacting me in connection with STC matters and specifically not for any oth நான் ஒன்ராரியோ முதுதமிழர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பதற்கு இதன்மூலம் ஒப்பி நிகழ்வுகளில் நான் புகைப்படம் எடுக்கப்படலாம், மன்ற முகநூல்/ இணையதளம்/ செய்திம் இடம்பெறுவதட்கும் ஒப்புக்கொள்கிறேன். மன்ற விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு ஒப்புக்கொள்கிறேன். ஒன்ராரியோ முதுதமிழர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அல்லது பய பங்கேற்பதால் ஏற்படும் விபத்துகள் அல்லது காயங்களால் ஏற்படும் சேதங்களுக்கான இமுழுப்பொறுப்பினையும் ஏற்று கொள்வதோடு ஒன்ராரியோ முதுதமிழர் மன்றத்தை எந்த | rC. The Senior Tamils' Centre of v, which caused by or from ub committee member(s) for the ner purpose. புக்கொள்கிறேன், மேலும் மன்ற நடல்களில் புகைப்படங்கள் நான் கட்டுப்படவும் பணங்களின் போது அல்லது இழப்புகளுக்கு நானே த விதமான முறையீடுகள் பத்து விடுவிக்கின்றேன். |

அங்கத்தவர்களுக்கு வழங்குவதட்கும், மன்றத்தின் உபகுழு அங்கத்தவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு

DATE:

கொண்டு மன்றம் குறித்த விபரங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதட்கும் நான் ஒப்புக்கொள்கிறேன்.

APPLICANT'S SIGNATURE/விண்ணப்பதாரரின் கையொப்பம்